

விஷன், மிஷன் மற்றும் கலாச்சாரம்

பணி, பார்வை மற்றும் கலாச்சாரம்

மிஷன் (பணி)

ஆண்கள் மற்றும் குடும்பங்கள் கனடிய மையம் டொராண்டோ அதன் வகையான முதல் வசதி உள்ளது. நாம் பிதாக்கள், சிறுவர்கள், ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அர்ப்பணிக்கப்பட்ட பட்டறைகள், ஆதரவு குழுக்கள் மற்றும் ஆலோசனை கவனம் ஒரு புதிய சமூக சேவை வசதி இருக்கிறோம். நிகழ்ச்சிகள் வருத்தத்தை ஆலோசனை, அதிர்ச்சி மற்றும் முறைகேடு ஆதரவு, கோபம் மேலாண்மை, தற்கொலை தடுப்பு, தகப்பன், பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் சட்ட உதவி அடங்கும். நாம் மனிதருடைய பிரச்சினைகள் அனைத்து அம்சங்களிலும் சேவைகள், ஆராய்ச்சி, வாதிடும், மற்றும் பொதுச் கல்வி வழங்கும்.

விஷன் (பார்வை)

யாரும் வெல்ல தான். அவர் அவரை ஒரு இடத்தில் மற்றும் அவரது வாழ்க்கையில் மக்கள் உள்ளனர் நேரம்.

ஆண்கள் மற்றும் குடும்பங்கள் கனடிய மையம் சிறுவர்கள் மற்றும் ஆண்கள் நோக்கி சமூகத்தின் அணுகுமுறை ஒரு அடிப்படை மாற்றத்தை வினையூக்கப்படுத்தும். நாம் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை பதிலளிக்க சமூகத்துடன் உதவி மற்றும் வேலை பெறுவது இருந்து ஆண்கள் தடைசெய்கிறது என்று எதிர்கொள்வோம். நாம் பரஸ்பர புரிதல், கருணை மற்றும் ஆதரவு மூலம் எங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். விளக்கம்

CCMF வழிகளில் தன்னை வித்தியாசப்படுத்துகின்றன முன்னெப்போதும் இல்லாத இடமாக:

1. CCMF பரந்த சமூக மாற்றத்தை உருவாக்கி முக்கியம் என்று அது நீண்ட கால பொதுக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் உணர்வு வளர்ப்பதற்காக தேவை அந்த மிகவும் சமூக சேவைகளை உடனடியாக ஒதுக்கீடு சமநிலைப்படுத்தும். சார்பு சுழற்சிகளில் நீண்ட கால அதிகாரமளித்தல் பராமரிக்கின்றார் இந்த அணுகுமுறை சமூகத்தின் தேவைகளை வழங்க CCMF இலக்கு தொடர்பான.

2. CCMF தங்கள் இஷ்டப்படி, சுகாதார மற்றும் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் நல்வாழ்வை சிறப்படையச் சிறுவர்கள் மற்றும் ஆண்கள் பிரச்சினைகள் அர்ப்பணிக்கப்பட்ட வேண்டும். எந்த கருத்தியல், அரசியல் அல்லது மத அணுகுமுறை அல்லது இருக்கும் அர்ப்பணிப்பு, அல்லது ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது கவனம் ஆதரவு அல்லது மற்ற குழுக்கள் முன்னெடுக்க ஒரு செயல்முறையாக வெறுமனே பயன்படுத்தப்படும்.

3. CCMF சிறுவர்கள் 'மற்றும் ஆண்கள் பிரச்சினைகள், உட்பட முழு அகலம் கவனம் செலுத்த

வேண்டும்:

எங்கள் மகங்கள் ஒரு சமமாக குறிக்கோளுடன் சூழல் பாதுகாக்கும் போது, எங்கள் குமாரருக்கு நோக்கம் ஒரு புதிய உணர்வு உருவாக்குதல் - "பாய்ஸ் 'நெருக்கடி" (கல்வி, மிரட்டுதல், தற்கொலை)

■

■ நம் சமூகத்தில் வன்முறை குறைக்க என்று மோதல் தீர்மானம் மற்றும் தகவல் தொடர்பு திறன் கொண்ட ஆண்கள் மற்றும் ஆண்கள் மேம்படுத்தும் மற்றும் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும் நன்மை

கல்வி மற்றும் பிற வளங்கள் ■ சிறுவர்கள், ஆண்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படுத்த, மற்றும் அவர்களது வாழ்க்கையில் யாவருக்கும்

பணியிட சிக்கல்கள் (எ.கா. பணியிட பாதுகாப்பு மற்றும் சமத்துவம்) ■

குடும்பச் சட்டம், தந்தையர் சிக்கல்கள் ■ மற்றும் அனைத்து குழந்தைகள் சிறந்த நோக்கி வேலை

■ குற்றம் மற்றும் தண்டனை / சட்ட சிக்கல்கள் அனைத்து ஒரு நியாயமான முறையில் உருவாக்கும் கவனம்

■ ஊடகம், சமூக மற்றும் கலாச்சார ஆண்களை வெறுத்தல்

■ கல்வி ஆண்களை வெறுத்தல் (எ.கா. பால் ஆய்வுகள் மற்றும் கலாச்சாரம் ஆய்வுகள் திட்டங்கள் உள்ள)

4. CCMF அனைத்து ஒரு கனடிய மேற்பார்வை மற்றும் கவனம், உட்பட நடவடிக்கைகளுக்கு ஒரு பல்வேறு ஈடுபடுவதன் மூலம் சிறுவர்கள் 'மற்றும் ஆண்கள் பிரச்சினைகள் ஒரு விரிவான அணுகுமுறை எடுக்கும்:

■ பெரிய பொது கல்வி நிகழ்வுகள் மற்றும் மாநாடுகள்

பத்திரிகை மூலம் ■ ஆதாரம் சார்ந்த ஆராய்ச்சி, கொள்கை எழுத்துமூலமாக, மற்றும் நிச்சயதார்த்தம்

போன்ற வலைப்பதிவுகள், சமூக ஊடகங்கள், மற்றும் பாட்கேஸ்ட் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பு என ■ மல்டிமீடியா,

■ சமூக சேவை வழங்குதல்

பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் ஒரு வளர்ந்து வரும் நெட்வொர்க் ■ வளாகத்தில் எல்லை

■ தகவல் மற்றும் வெளியீடுகளை ஒரு தீர்வாகும் உட்பட குறிப்பு மற்றும் கடன் நூலகம்,

அரசியல் நடவடிக்கை ■: அரசியல்வாதிகள், ஆர்ப்பாட்டங்களோ, கூட்டங்களோ சந்திப்புகள்

கலாச்சாரம்

நாம் சமத்துவம், சகிப்புத்தன்மை, மரியாதை, கண்ணியம் மற்றும் ஏற்பு மதிக்கின்றோம்.

நாம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், அமைப்பிலிருந்து சுதந்திரம், சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் உட்பட அனைத்து அடிப்படை சுதந்திரங்கள் மதிக்கின்றோம். நாம் வித்தியாசமானவர்கள் விவாதித்து முக்கியத்துவம் நம்பிக்கை மற்றும் நாம் சர்ச்சைக்குரிய அல்லது அரசியல் தவறான கருத்துக்கள் தணிக்கை எதிர்க்க.

நாம் நிலைநிறுத்த வேறுபாடுகள் அமைதியான மற்றும் வன்முறையற்ற அணுகுமுறைகள் மதிக்கின்றோம்.

நாம் ஒவ்வொரு தனிப்பட்ட மனித உரிமைகளை மதிக்கின்றோம். நாம் மனித உரிமைகள் முன்னேற்றிவிக்கப்பட மற்றவர்கள் இழந்தால் சில மட்டுமே வெற்றி பெற வேண்டும், அங்கு ஒரு பூச்சிய கூட்டுத்தொகை விளையாட்டு இல்லை என்று. எந்த தனிப்பட்ட அவர்களின் மனித உரிமைகள் முன்னெடுத்து வெற்றி கொண்டு நாம் ஒவ்வொரு மனித வெற்றி நம்புகிறேன்.

நாம் கருத்துக்களை மேலே மக்கள் மதிக்கின்றோம்; நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, பணியாளர்கள் மற்றும் நம் சமூகத்தில் நன்மை விளைவுகளை உறுதி முயற்சி.

நாம் கல்வி மதிக்கின்றோம்; ஒரு கல்வி அறக்கட்டளை, நாம் கல்வி மிக உயர்ந்த தரத்தை உறுதி மற்றும் தொடர்ந்து கல்வி உள்ளடக்கத்தை மற்றும் அனுபவம் மேம்படுத்த முயற்சி.

நாம் உண்மையில் தலைமையிலான மற்றும் ஆதாரம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி விட அரசியல் ரீதியான அல்லது சித்தாந்த அர்ப்பணிப்பு அல்லது சிறப்பு வட்டி நிகழ்ச்சி நிரலில் இருந்து பாய்கிறது என்று பொது கொள்கை மதிக்கின்றோம்.

நாம் மக்கள் ஆரோக்கிய மதிக்கின்றோம்; நாங்கள் எங்கள் பணியாளர்கள், நமது சமூகம் மற்றும் பொது ஆரோக்கிய மேம்படுத்த முயற்சி.

நாம் சிறந்து மதிக்கின்றோம்; எல்லா நேரங்களிலும், நாம் தொடர்ந்து கருத்து, உள்ளீடு மற்றும் நம் சமூகத்தில், பணியாளர்கள் மற்றும் பொது பங்கு அடிப்படையில் நமது வணிக மேம்படுத்த மேற்கொள்கிறார்கள்.

நாம் வெளிப்படத்தன்மை மதிப்பு; எல்லா நேரங்களிலும், நாங்கள் எங்கள் பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொது வெளிப்படை நிரூபிக்க மேற்கொள்கிறார்கள்.

நாம் பொருட்படுத்தாமல், பாலின, பாலின அடையாளம், பாலியல், குறைபாடு, உடல் தோற்றம், இனம், மதம், வயது, தற்காப்பு நிலையை அல்லது தேசிய மூலம் தனிநபர்கள் அரவணக்கு தனிநபர்களின் ஒரு திறந்த மற்றும் பல்வேறு சமூகத்தினர் உள்ளன.

Viṣaṇ, miṣaṇ maṛṛum kalāccāram

paṇi, pārvai maṛṛum kalāccāram

miṣaṇ

āṅkaḷ maṛṛum kuṭumpaṅkaḷ kaṇaṭiya maiyam ṭorāṅṭō ataṇ vakaiyāṇa mutal vacati uḷḷatu. Nām pitākkal, ciṛuvarkaḷ, āṅkaḷ maṛṛum avarkaḷiṇ kuṭumpaṅkaḷ arppaṅikkappaṭṭa paṭṭaraikaḷ, ātaravu kuḷukkaḷ maṛṛum ālōcaṇai kavaṇam oru putiya camūka cēvai vacati irukkīrōm. Nikaḷccikaḷ varuttattai ālōcaṇai, atircci maṛṛum muṛaikēṭu ātaravu, kōpam mēlāṇmai, taṛkolai taṭuppu, takappaṇ, payiṛci, vaḷikāṭṭutal maṛṛum caṭṭa utavi aṅkaḷ. Nām maṇitaruṭaiya piraccīṇaikaḷ aṇaittu amcaṅkaḷilum cēvaikaḷ, āṛāycci, vāṭiṭum, maṛṛum potuc kalvi vaḷaṅkaḷ.

Viṣaṇ

yārum vella tāṇ. Avar avarai oru iṭattil maṛṛum avaratu vāḷkkaiyil makkaḷ uḷḷaṇar nēram.

Āṅkaḷ maṛṛum kuṭumpaṅkaḷ kaṇaṭiya maiyam ciṛuvarkaḷ maṛṛum āṅkaḷ nōkki camūkattiṇ aṇukumuṛai oru aṭippaṭai māṛṛattai viṇaiyūkkappaṭṭum. Nām pūrṭti ceyyappaṭāta tēvaikaḷai patilaḷikka camūkattutaṇ utavi maṛṛum vēlai peṛuvatu iruntu āṅkaḷ taṭaiceykiratu eṇru etirkoḷvōm. Nām paraspara purital, karuṇai maṛṛum ātaravu mūlam eṅkaḷ makaṅkaḷ maṛṛum makaḷkaḷ oru nalla etirkālattai uruvākka vēṇṭum.

Viḷakkam

CCMF vaḷikaḷil taṇṇai vittiyācappaṭṭutukiṇṇaṇa munṇeppōtum illāta iṭamāka:

1. CCMF paranta camūka māṛṛattai uruvākki mukkiyam eṇru atu nīṇṭa kāla potuc kalvi, viḷippuṇarvu maṛṛum uṇarvu vaḷarppataṛkāka tēvai anta mikavum camūka cēvaikaḷai uṭaṇaṭiyāka otukkīṭu camanilaippaṭṭum. Cārpu cuḷaṛcikaḷil nīṇṭa kāla atikāramalittal parāmarikkīṇṇār inta aṇukumuṛai camūkattiṇ tēvaikaḷai vaḷaṅka CCMF ilakku toṭarpāṇa.

2. CCMF taṅkaḷ iṣappaṭai, cukātāra maṛṛum āṅkaḷ maṛṛum ciṛuvarkaḷ nalvāḷvai ciṛappaṭaiyac ciṛuvarkaḷ maṛṛum āṅkaḷ piraccīṇaikaḷ arppaṅikkappaṭṭa vēṇṭum. Enta karuttiyal, aracyial allatu mata aṇukumuṛai allatu irukkum arppaṅippu, allatu āṅkaḷ maṛṛum ciṛuvarkaḷ mītu kavaṇam ātaravu allatu maṛra kuḷukkaḷ muṇṇeṭukka oru ceyalmuṛaiyāka veṛumaṇē payaṇpaṭṭappaṭum.

3. CCMF ciṛuvarkaḷ maṛṛum āṅkaḷ piraccīṇaikaḷ, uṭpaṭa muḷu akalam kavaṇam celutta vēṇṭum:

Eṅkaḷ makaḷkaḷ oru camamāka kuṛikkōḷuṭaṇ cūḷal pātukākkum pōtu, eṅkaḷ kumārarukku nōkkam oru putiya uṇarvu uruvākkutal - "pāys'nerukkaṭi" (kalvi, miraṭṭutal, taṛkolai) ■

■ nam camūkattil vaṇmuṛai kuṛaikka eṇru mōtal tīrmāṇam maṛṛum takaval toṭarpu tīraṇ koṇṭa

āṅkaḷ marṛum āṅkaḷ mēmpaṭuttum marṛum camuṭāyattiṅ aṅaittu uruppiṅarkaḷaiyum naṅmai

kalvi marṛum piṛa vaḷaṅkaḷ ■ ciṛuvarkaḷ, āṅkaḷ maṅa marṛum uṭal ārōkkiyam mēmpaṭutta,
marṛum avarkaḷatu vāḷkkaiyil yāvarukkum

paṅiyiṭa cikkalkaḷ (e.Kā. Paṅiyiṭa pātukāppu marṛum camattuvam) ■

kuṭumpac caṭṭam, tantaiyar cikkalkaḷ ■ marṛum aṅaittu kuḷantaikaḷ ciṛanta nōkki vēlai

■ kurram marṛum taṅṅai/ caṭṭa cikkalkaḷ aṅaittu oru niyāyamāṅa muṛaiyil uruvākkum kavaṅam

■ ūṭakam, camūka marṛum kalāccāra āṅkaḷai veṛuttal

■ kalvi āṅkaḷai veṛuttal (e.Kā. Pāl āyvukaḷ marṛum kalāccāram āyvukaḷ tiṭṭaṅkaḷ uḷḷa)

4. CCMF aṅaittu oru kaṅaṭiya mērpārvai marṛum kavaṅam, uṭpaṭa naṭavaṭikkaikaḷukku oru
palvēru iṭupaṭuvataṅ mūlam ciṛuvarkaḷ'marṛum āṅkaḷ piṛacciṅaikaḷ oru virivāṅa aṅukumuṛai
eṭukkum:

■ Periya potu kalvi nikaḷvukaḷ marṛum mānāṭukaḷ

pattirikai mūlam ■ ātāram cārnta ārāycci, koḷkai eḷuttumūlamāka, marṛum niccayātārttam

pōṅra valaippativukaḷ, camūka ūṭakaṅkaḷ, marṛum pāṭkēṣṭ marṛum vīṭiyōkkaḷai oḷiparappu eṅa ■
malṭimīṭiyā,

■ camūka cēvai vaḷaṅkutaḷ

palkalaikkaḷaka māṅavar kuḷukkaḷ oru vaḷarntu varum neṭvork ■ vaḷākatil ellai

■ takaval marṛum veḷiyiṭukaḷai oru tīrvākum uṭpaṭa kuṛippu marṛum kaṭaṅ nūlakam,

araciyal naṭavaṭikkai ■: Araciyalvāṭikaḷ, ārpāṭṭaṅkaḷō, kūṭṭaṅkaḷō cantippukaḷ

kalāccāram

nām camattuvam, cakipputtaṅmai, mariyātai, kaṅṅiyam marṛum ēṛpu matikkiṅrōm.

Nām pēccu cutantiram, karuttu cutantiram, cintaṅai cutantiram, amaippiliruntu cutantiram,
cutantiram, pattirikai cutantiram uṭpaṭa aṅaittu aṭippaṭai cutantiraṅkaḷ matikkiṅrōm. Nām
vittiyācamāṅavarkaḷ vivātittu mukkiyattuvam nampikkai marṛum nām carcaikkuriya allatu
araciyal tavaṛāṅa karuttukkaḷ taṅikkai etirrkka.

Nām nilainiṛutta vēṛupāṭukaḷ amaitiyāṅa marṛum vaṅmuṛaiyarra aṅukumuṛaikaḷ matikkiṅrōm.

Nām ovvoru taṇippaṭṭa maṇita urimaikaḷai matikkiṇṛōm. Nām maṇita urimaikaḷ
muṇṇēṇṇuvikkappaṭa marṛavarkaḷ iḷantāl cila maṭṭumē verri pera vēṇṭum, aṅku oru pūcciya
kūṭṭuttokai viḷaiyāṭṭu illai eṇṇu. Enta taṇippaṭṭa avarkaḷiṇ maṇita urimaikaḷ muṇṇeṭuttu verri
koṇṭu nām ovvoru maṇita verri nampukirēṇ.

Nām karuttukkaḷai mēlē makkaḷ matikkiṇṛōm; nāṅkaḷ eṅkaḷ vāṭikkaiyāḷarkaḷukku, paṇiyāḷarkaḷ
marṛum nam camūkattiḷ naṇmai viḷaivukaḷai uṇṇuti muyaṇci.

Nām kalvi matikkiṇṛōm; oru kalvi aṇakkaṭṭaḷai, nām kalvi mika uyarnta tarattai uṇṇuti marṛum
toṭarntu kalvi uḷḷaṭakkattai marṛum aṇupavam mēmpaṭutta muyaṇci.

Nām uṇmaiyl talaimaiylāṇa marṛum ātāram cārnta aṇiviyal āṇyaycci viṭa araciyal rītiyāṇa allatu
cittānta arpaṇippu allatu ciṇṇappu vaṭṭi nikaḷcci niralil iruntu pāykiratu eṇṇu potu koḷkai
matikkiṇṛōm.

Nām makkaḷ āṇōkkiya matikkiṇṛōm; nāṅkaḷ eṅkaḷ paṇiyāḷarkaḷ, namatu camūkam marṛum potu
āṇōkkiya mēmpaṭutta muyaṇci.

Nām ciṇṇantu matikkiṇṛōm; ellā nēraṅkaḷilum, nām toṭarntu karuttu, uḷḷiṭu marṛum nam
camūkattiḷ, paṇiyāḷarkaḷ marṛum potu paṅku aṭippaṭaiyil namatu vaṇika mēmpaṭutta
mēṇkoḷkirārkaḷ.

Nām veḷippaṭaittaṇmai matippu; ellā nēraṅkaḷilum, nāṅkaḷ eṅkaḷ paṇiyāḷarkaḷ, uṇṇuppiṇarkaḷ
marṛum potu veḷippaṭai nirūpikka mēṇkoḷkirārkaḷ.

Nām poruṭpaṭuttāmal, pāliṇa, pāliṇa aṭaiyāḷam, pāliyal, kuṇaipāṭu, uṭal tōṇṇam, iṇam, matam,
vayatu, taṅkāppu nilaiyai allatu tēciya mūlam taṇinaparkaḷ aravaṇaittu taṇinaparkaḷiṇ oru tiṇanta
marṛum palvēṇṇu camūkattiṇar uḷḷaṇa.